

வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள் ஒன்றுகூடலைக் கலைப்பதற்கானக் கூடுதல் தடுப்பு நடவடிக்கைகள்

அன்பார்ந்த முதலாளிகளுக்கு,

21 மார்ச் 2020 அன்று, பரிந்துரைக்கப்பட்டப் பாதுகாப்பான இடையெளியைப் பின்பற்றுவதற்கான நடவடிக்கைகளை, மனித வள அமைச்சு (MOM), இல்லப் பணிப்பெண்களுக்கான மையம் (CDE), வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களுக்கான சமூக ஆதரவு மற்றும் பயிற்சி கழகம் (FAST) ஆகியவை வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களுக்கும் முதலாளிகளுக்கும் ஓர் இணை அறிவிப்பை வெளியிட்டது.

2. 24 மார்ச் 2020 அன்று, கொவிட்-19 மேலும் பரவுவதைக் குறைக்கத் தேசிய அளவில் மேலும் கடுமையான நடவடிக்கைகளைப் பல-அமைச்சு நிலைப் பணிக்குழு அறிவித்தது.

3. வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள் நம் வீட்டிலேயே வசிக்கிறார்கள். சிலர் சிறுவர்களையும், முதியவர்களையும் கவனித்துக்கொள்ளும் முக்கியமானப் பணியில் ஈடுப்பட்டிருப்பதால், நமது குடும்பங்களைப் பாதுகாக்க மனித வள அமைச்சு கூடுதலான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களின் ஓய்வு நாள் குறித்த அறிவிப்பு

4. தேசிய அளவில் மேலும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால், இந்தக் கால கட்டத்தில், தம் ஓய்வு நாள்களில், வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள் தங்கள் இல்லங்களிலேயே இருக்குமாறு கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள். முக்கியமான சிறு சிறு எடுபிடி வேலைகள் இருப்பின், வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள் வெளியில் செலவிடும் நேரத்தைக் குறைத்துக்கொண்டு, காரியம் முடிந்ததும் வீடு திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள் தொடர்ந்து நல்ல தனிப்பட்ட சுகாதாரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும், மற்றவருடன் கைக்குலுக்காமல் இருப்பது மற்றும்

உணவு பகிர்ந்துக்கொள்ளாமல் இருப்பதன் மூலம், உடல் ரீதியான தொடர்பைக் குறைத்துக்கொள்ளலாம், மற்றும் ஒருவரிடமிருந்து ஒருவர் பாதுகாப்பான இடையெளியைப் பின்பற்ற வேண்டும்.

5. வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள், உட்புறங்களில் சந்திக்கும்போது, கூட்ட அளவைப் பற்றிய ஆக அண்மையில் வெளியிடப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றி நடந்துக்கொள்ள வேண்டும். பொது இடங்களில் ஒன்றுகூடுவது அல்லது கூட்ட நெரிசல் மிக்க இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். லக்கி பிளாஸா, சிட்டி பிளாஸா, பெனின்சலா பிளாஸா போன்ற கூட்ட நெரிசல் மிக்க இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

6. வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள் வெளியில் பெருங்கூட்டங்களாக கூடுவதால், மனித வள அமைச்சின் அதிகாரிகள் முன்னெச்சரிக்கையாக கூட்டங்களைக் கலைக்க நடவடிக்கை மேற்கொள்வர். நேரடிச் சோதனைகளையும் அதிகரிப்பார்கள். ஒத்துழைக்க மறுக்கும் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களின் வேலை அனுமதி அட்டை ரத்து செய்யப்படும்.

7. இந்த அறிவுரையை, முதலாளிகள் தங்கள் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களுக்குத் தெரியப்படுத்துமாறு நினைவூட்டப்படுகிறார்கள். தங்கள் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள் ஓய்வு நாளில் எங்கே போகிறார்கள் என்பதை முதலாளிகள் தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டும். வெளியில் சிறு சிறு வேலைகள் முடிந்தபின் வீடு திரும்புமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஓய்வு நாள் ஏற்பாடுகள்

8. இவற்றைக் கவனத்திற்கொள்ளுமாறு முதலாளிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:

- ஓய்வு நாளில் வீட்டிலிருக்க வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள் ஒப்புக்கொண்டால், முதலாளிகள் ஓய்வு நாளில் அவர்களை வீட்டு வேலைச் செய்யச் சொல்லக்கூடாது
- ஓய்வு நாளை விட்டுக் கொடுக்க முதலாளிகளுடன் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள் பரஸ்பரம் ஒப்புக்கொண்டால், அதற்குப் பதிலாக முதலாளிகள் அவர்களுக்கு வேறு விதத்தில் ஈடுச் செய்ய வேண்டும்.

9. கொவிட்-19 பரவல் மெதுவடையக் கூட்டுச் சமூகப் பொறுப்பு மிக முக்கியமானது. கொவிட்-19 கிருமித்தொற்றைக் கடந்துச் செல்ல முதலாளிகள் மற்றும் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள் எங்களுடன் இணைந்து செயலாற்றுமாறு நாங்கள் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

10. ஆக அண்மைய நிலவரங்களைத் தெரிந்து வைத்துக்கொள்ள, www.moh.gov.sg எனும் சுகாதார அமைச்சின் இணையத் தளத்தை அடிக்கடி நாடுங்கள்.